JANA SMALL FINANCE BANK

Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangala Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071.

Branch Office: No.1, Ramalinga Nager, Chennai Plaza, Trichy-17.


#### **DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002.**

Whereas you the below mentioned Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgaging you mmovable properties. Consequent to default committed by you all, your loan account has been classified as Non-performing Asset, whereas Jana Small Finance Banl Limited being a secured creditor under the Act, and in exercise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement Rules 2002, issued Demand notice calling upon the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors as mentioned in column No.2 to repay the amount mentioned in the notices with future interest thereon within 60 days from the date of notice, but the notices could not be served on some of them for various reasons.

Sr. No.		Loan Account No. & Loan Amount	Details of the Security to be enforced	Date of NPA & Demand Notice date	Amount Due in Rs. / as on
1	1) M/s. Sreeguru Silks Readymad, Prop. Amutha, D.No.8/191, Kanagavel Venue, Valavanthankottai, Trichy-620015. 2) Mrs. S. Amutha, W/o. Sundharamoorthy, D.No.8/191, Kanagavel Avenue, Kannika Complex, Vai. Tavanthankottai, Trichy-620015. 3) Mr. Sundharamoorthy, S/o. Thiyagarajand, No.8/191, Kanagavel Avenue, Kannika Complex, Vai. Tavanthankottai, Trichy-620015.	Loan Account No. 30309440000421 Loan Amount: Rs.18,00,000/-	Trichy Registration District, Thiruverumbur Sub Registration District Thiruverumbur Taluk, with in Thiruverumbur Taluk, Thiruverumbur Panchayat Union , Valavanthankottai Panchayat Union Limits, Valavanthankottai Village' the property comprised in Natham Patta No.723, Survey No.285/6 an extent of 4467 Sq.ft., equivalent to 415 Sq.mt., together with Eastern portion of R.C.C Terraced house an extent of 3600 Sq.ft., equivalent to 334.45 Sq.mt., Electric Service connection Meter, Meter deposits, Latrine, Bathroom, Bore Well, 1HP Motor. North by: House belongs to Subramanian, South by: House belongs to Subramanian, Fast by: Vacant plot belongs to Suriyamoorthi, West by: 30 Feet Wide common Road. East West measurement North 78.36 Feet, South 78.36 feet, North South Measurement. East 57 Feet, West 57 feet, Totally an extent of 4467 Sq.feet. Equivalent to 415. Sq.mt. Door No.8/190, 8/191, 8/192 and 8/193, Assessment Nos.1240, 1241, 1242, 1243 and 1244, E.B.S.C No.236-002-2348, 236-002-2585, 236-002-2540 and. 236-002-2349, 236-002-2350 and 236-002-2211. Area of the property 4467 Sq.ft., equivalent to 415 Sq.mt.	NPA Date: 02-07-2024 & Notice sent on 22-07-2024	Rs.16,88,557/- (Rupees Sixteen Lakhs Eighty Eight Thousand Five Hundred and Fifty Seven Only) as of 15-07-2024
2	1) Mr. Bharathi Raja, S/o. Ayyakannu, D.No.4/214, Balaji Nagar, Mannargudi, Thiruvarur, Tamilnadu-614016. 2) Mrs. Manimegalai, W/o. Bharathiraja, D.No.4/214, Balaji Nager, Mannargudi, Thiruvarur, Tamilnadu-614016.	Loan Account No. 3173963000086 & 31739410000076 Loan Amount: Rs.13,90,000/- Rs.4,21,000/-	Thiruvarur Regn. District, Mannargudi Sub Reg. District, Mannargudi Taluk, Taluk No.66 Vallur Revenue Village, Mangottai Natham Village, Patta No.176, Old Sy.No.25/11, New Sy.No.25/11A, Measuring 0.20 Cents(i.e) 8720 Sq.ft. Site with 10 Years Old Asbestos Sheeted House measuring 320 Sq.feet (i.e) 29.72 Sq.m with Panchayat Drinking Water, Tap connection including (As per Patta 0.06.50 ares) Four Boundaries for Mod Property: North of: Rajam Site, East of: Road, West of: Vetharethinam Site, South of: Vetharethinam Site.	NPA Date: 02-07-2024 & Notice sent on 23-07-2024	Rs.18,15,952.36 (Rupees Eighteen Lakhs Fifteen Thousand Nine Hundred and Fifty Two and Thirty Six Paisa Only) as of 18-07-2024
3	1) Mr. S. Kalimuthu, S/o. Sangili Veerappan, D.No.16/1, Thiruvk Nagar, Keelavanara Petti, Puthur, Trichy-620017. 2) Mrs. Devi, W/o. Kalimuthu, Keelavanara Petti, Puthur, Trichy-620017.	Loan Account No. 46049420000521 46049430001307 & 46049430002872 Loan Amount: Rs.31,16,109/- Rs.18,09,704/- Rs.2,21,549/-	Trichy District, Tiruchirappalli Registration District, Trichy Taluk, within Tiruchirappalli Corporation Limits Pandamangalam Village the Property comprised in Re.Sy.No.64/2 an extent of Acre 1'64 cents land has been converted in to the plots and the layout named as "Seethalakshmi Nagar" out of it Plot No. 49 having an extent of 1500 sq.ft equivalent to 139.35 sq.mts together with East, West, North, South Pathway and all easementary rights is situated within the following Four Boundaries: East by: Plot No.50, West by: Plot No.48, South by: Plot No.66, North by: 23 feet wide Road. With in this East to West 30 Feet on both Sides and South to North 50 Feet on both sides measuring in all 1500 Sq.feet land equivalent to 139.35. Sq.mts.	NPA Date: 03-05-2024 & Notice sent on 22-07-2024	Rs.52,67,554.40 (Rupees Fifty Two Lakhs Sixty Seven Thousand Five Hundred and Fifty Four and Forty Paisa Only) as of 15-07-2024

Notice is therefore given to the Borrower/ Co-Borrower/ Guarantor & Mortgagor as mentioned in Column No.2, calling upon them to make payment of the aggregate amount as shown in column No.6, against all the respective Borrower/ Co-Borrower within 60 days of Publication of this notice as the said amount is found payable in relation to the respective loan account as on the date shown in Column No.6. It is made clear that if the aggregate amount together with future interest and other amounts which may become payable till the date of payment, is not paid, Jana Small Finance Bank Limited shall be constrained to take appropriate action for enforcement of security interest upon properties as described in Column No.4. Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to Jana Small Finance Bank Limited against the Borrower's Co-Borrower's/ Guarantor's/ Mortgagors of the said financials under the law, you are further requested to note that as per section 13(13) of the said act, you are restrained/ prohibited from disposing of or dealing with the above security or transferring by way of sale, lease or otherwise of the secured asset without prior consent of Secured Creditor.

Date: 25.07.2024, Place: Trichy Sd/- Authorised Officer, For Jana Small Finance Bank Limite



#### THYROCARE TECHNOLOGIES LIMITED

Tests you can trust

CIN: L85110MH2000PLC123882 Reg. Off: D-37/1, TTC Industrial Area, MIDC, Turbhe, Navi Mumbai- 400 703

Corp. Office: D-37/3, TTC Industrial Area, MIDC, Turbhe, Navi Mumbai- 400 703 Phone: 022- 2762 2762 Fax: 022- 2768 2409 | www.thyrocare.com | Email: compliance@thyrocare.com

Extract of Unaudited Consolidated and Standalone Financial Results for the Quarter ended 30 June 2024

								(₹	in Crores)
			Con	solidated		Standalone			
Sr. No.	PARTICULARS	Quarter Ended 30.06.2024 (Reviewed)	Quarter Ended 31.03.2024 (Refer Note 2)	Quarter Ended 30.06.2023 (Reviewed)	Year Ended 31.03.2024 (Audited)	Quarter Ended 30.06.2024 (Reviewed)		Quarter Ended 30.06.2023 (Reviewed)	Year Ended 31.03.2024 (Audited)
1	Total Income from Operations	156.91	154.25	134.89	571.88	143.63	141.23	123.61	524.02
2	Net Profit for the period before tax (before Exceptional and	33.91	23.12	24.78	95.59	35.14	25.05	24.27	98.22
	Extraordinary items, share of profit/(loss) of associate)								
3	Net Profit for the period before tax (after Exceptional and	33.55	22.90	24.90	95.98	35.14	25.05	24.27	98.22
	Extraordinary items, share of profit/(loss) of associate)								
4	Net Profit for the period after tax	23.94	17.18	17.25	69.49	25.15	19.23	16.73	71.14
5	Total Comprehensive Income for the period	23.47	17.24	17.40	69.78	24.72	19.23	16.89	71.37
6	Equity Share Capital (Face Value per Share: ₹ 10/- each)	52.95	52.95	52.93	52.95	52.95	52.95	52.93	52.95
7	Other Equity	-	-	-	473.82	-	-	-	460.86
8	Basic and Diluted Earnings Per Share								
	(of ₹ 10/- each) (not annualised)								
а	Basic :	4.52	3.54	3.26	13.42	4.75	3.63	3.16	13.44
b	Diluted :	4.51	3.54	3.25	13.40	4.74	3.63	3.16	13.41

Notes

- 1) The above unaudited financial results of the Company were reviewed by the audit committee on 23rd July 2024 and subsequently approved by the board of directors at its meeting held on 23rd July 2024.
- 2) The figures for the quarter ended March 31, 2024 are the balancing figures between audited figures in respect of the full financial year and the limited reviewed year to date figures up to the quarters ended December 31, 2023.
- 3) The above is an extract of the detailed format of Consolidated and Standalone Unaudited Financial Results for the Quarter ended 30th June 2024, filed with the Stock Exchanges under Regulation 47 and Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Consolidated and Standalone Quarterly Unaudited Financial Results are available on the Stock Exchange websites viz. www.nseindia.com.and www.bseindia.com. The same is also available on the company's website viz. www.thyrocare.com

By Order of the Board For Thyrocare Technologies Limited Rahul Guha Managing Director Din: 09588432

ramco

Place: Mumbai Date: 23 July, 2024

Diluted

Place: Chennai

Date: July 24, 2024

### Ramco Systems Limited

Registered Office: 47, PSK Nagar, Rajapalayam - 626 108.

Corporate Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113. CIN: L72300TN1997PLC037550 E-mail: investorrelations@ramco.com Website: www.ramco.com

Extract of Consolidated Financial Results for the Quarter Ended June 30, 2024

Key numbers of Standalone Financial Results of the Company for the Quarter ended June 30, 2024 are as below:

					•				
		Quarter Ended						Year Ended	
	Particulars		0, 2024	24 March 31, 2024		June 30, 2023		March 31, 2024	
			dited	Audited (	Ref. note)	Unaudited		Audited	
		Rs. Mln.	USD Min.	Rs. Mln.	USD Min.	Rs. Mln.	USD Min.	Rs. Mln.	USD Min.
1	Total income from operations	1,382.55	16.67	1,323.40	16.00	1,399.42	17.13	5,298.93	64.41
2	Net profit / (loss) for the period (before tax, exceptional items)	(182.49)	(2.20)	(208.96)	(2.49)	(483.03)	(5.91)	(2,437.26)	(29.63)
3	Net profit / (loss) for the period before tax (after exceptional items)	(182.49)	(2.20)	(208.96)	(2.49)	(483.03)	(5.91)	(2,437.26)	(29.63)
4	Net profit / (loss) for the period after tax (after exceptional items)	(195.56)	(2.36)	(229.85)	(2.75)	(468.04)	(5.73)	(2,416.72)	(29.38)
5	Total comprehensive income for the period (comprising profit / (loss)								
	for the period (after tax) and other comprehensive income (after tax))	(195.83)	(2.40)	(184.35)	(2.31)	(420.34)	(5.08)	(2,361.65)	(29.44)
6	Equity share capital (face value of Rs.10 each)	355.24	6.65	354.55	6.64	352.75	6.62	354.55	6.64
7	Reserves (excluding revaluation reserve) as shown in the Balance Sheet							2,759.14	30.88
8	Earnings per share for the period (before and after extraordinary items) of R	s.10 each, i	in Rs. and U	SD: (Annual	ised only for	yearly figure	es)		
	Racin	(5.54)	(0.07)	(6.52)	(0.08)	(13.27)	(0.16)	(68 51)	(0.83)

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Company's website at www.ramco.com and BSE website www.bseindia.com.and.NSE.website.www.nseindia.com.

The above Consolidated Financial Results of Ramco Systems Limited, India (the "Company"), its subsidiaries, (together referred to as "Group") and its Associate were reviewed by the Audit Committee and approved by the Board of Directors in its meeting held on July 24, 2024. The Consolidated Financial Results are prepared in accordance with the Indian Accounting Standards (ind-AS) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules issued thereunder. The Statutory Auditors have carried a limited review of the Consolidated Financial Results of the Group for the quarter ended June 30, 2024 and have issued an unmodified report.

		Year Ended		
Particulars	June 30, 2024	March 31, 2024	June 30, 2023	March 31, 2024
	Unaudited	Audited (Refer Note)	Unaudited	Audited
Total income from operations	668.56	830.65	656.00	2,756.67
Profit / (loss) before tax	(211.78)	(24.00)	(329.77)	(1,196.42)
Net profit / (loss) after tax	(201.40)	(20.75)	(312.36)	(1,131.70)
Total comprehensive income for the period (comprising profit / (loss)				
for the period (after tax) and other comprehensive income (after tax))	(201.77)	(26.43)	(313.39)	(1,143.71)

Figures for the previous period(s) have been regrouped / restated wherever necessary to make them comparable with the figures for the current period(s). Figures for the quarter ended March 31, 2024 are the balancing figures between audited figures in respect of the full financial year ended March 31, 2024 and published year to date figures up to the third quarter ended December 31, 2023.

By Order of the Board For Ramco Systems Limited P V Abinav Ramasubramaniam Raja Whole Time Director

Rs. Mln.

(6.52) (0.08) (13.27) (0.16) (68.51) (0.83)

JANA SMALL FINANCE BANK

| Registered Office: The Fairway, Ground & First Floor, Survey No.10/1, 11/2 & 12/2B, Off Domlur, Koramangala Inner Ring Road, Next to EGL Business Park, Challaghatta, Bangalore-560071.

#### Branch Office: No.28/36, 1st Floor, South West Boag Road, Tnagar, Chennai-600017. DEMAND NOTICE UNDER SECTION 13(2) OF SARFAESI ACT, 2002.

Whereas you the below mentioned Borrower's, Co-Borrower's, Guarantor's and Mortgagors have availed loans from Jana Small Finance Bank Limited, by mortgaging your immovable properties. Consequent to default committed by you all, your loan account has been classified as Non-performing Asset, whereas Jana Small Finance Bank Limited being a secured creditor under the Act, and in exercise of the powers conferred under section 13(2) of the said Act read with rule 2 of Security Interest (Enforcement) Rules 2002, issued Demand notice calling upon the Borrower's/ Co-Borrower's/ Guarantor's/ Mortgagors as mentioned in column No.2 to repay the amount entioned in the notices with future interest thereon within 60 days from the date of notice, but the notices could not be served on some of them for various reasons.

Sr. No.	Name of Borrower/ Co-Borrower/ Guarantor/ Mortgagor	Loan Account No. & Loan Amount	Details of the Security to be enforced	Date of NPA & Demand Notice date	Amount Due in Rs. / as on
1	1) Mr. D. Gnanasekar, S/o. Dhanapal, No.62, Girija Nagar, Sathangadu,		Description of the Property: All that piece and parcel of Vacant Land, Bearing Plot Nos.119, 120, 121, 122, 123, Comprised in Old S.No.47/6A1, 6A2, 6A3 and	NPA Date:	Total
	Thiruvottiyur, Thiruvallur-600019.	Loan Account	Sub- Divided as New S.Nos.47/35, 36, 47, 48 & 49, Measuring with an extent of	02-07-2024	Amount
	2) Mrs. Antonyjoshi Gnanasekar, W/o. Mr. D. Gnanasekar, No.62, Girija Nagar,		649.26 Sq.ft., of UDS out of 10,436 Sq.ft., together with Flat, Bearing Flat No.4A, having super built up area of 1800 Sq.ft., on the Fourth Floor and Carpet Area of	&	as on
	Sathangadu, Thiruvottiyur, Thiruvallur-600019. Also at 1 & 2: Flat No.4A. 4th	34239630000781	1499 Sq.ft., and Building known as "ELEGANCLA", Situated at "Ganapathypuram, Panappakkam Village, Sriperambudur Taluk, Kancheepuram District and <b>Bounded</b>	Notice sent	22.07.2024
	Floor, Plot Nos.119, 120, 121, 122, 123,	Loan Amount:	on the: North by: 40 Feet wide Road, South by: 23 Feet wide Road, East by: 30	on	Rs.
	Elegancia, Sriperumpudhur, Kancheepuram-631052.		Feet wide Road, <b>West by:</b> Plot No.118 & 124. Situated at within the Sub-Registration District of Padappai and in theRegistration District of Chennai South.	24-07-2024	35,61,145.67

Notice is therefore given to the Borrower/ Co-Borrower/ Guarantor & Mortgagor as mentioned in Column No.2, calling upon them to make payment of the aggregate amount as shown in column No.6, against all the respective Borrower/ Co-Borrower within 60 days of Publication of this notice as the said amount is found payable in relation to the respective loan account as on the date shown in Column No.6. It is made clear that if the aggregate amount together with future interest and other amounts which may become payable till the date of payment, is not paid, Jana Small Finance Bank Limited shall be constrained to take appropriate action for enforcement of security interest upon properties as described in Column No.4. Please note that this publication is made without prejudice to such rights and remedies as are available to Jana Small Finance Bank Limited against the Borrower's Co-Borrower's/ Guarantor's/ Mortgagors of the said financials under the law, you are further requested to note that as per section 13(13) of the said act, you are restrained

prohibited from disposing of or dealing with the above security or transferring by way of sale, lease or otherwise of the secured asset without prior consent of Secured Creditor. Date: 25.07.2024, Place: Chennai Sd/- Authorised Officer, Jana Small Finance Bank Limited

REGIONAL OFFICE CHENNAI SOUTH '5, Manickam Lane, Mount Road, Guindy, Guindy Industrial	केन्द्रग शैंक Canara Bank A
5, Manickam Lane, Mount Road, Guindy, Guindy Industrial	The second at 1991 Gallara Dallk
Estate, Chennai-600035. Mob: 94983 46053/90252 43215	िं सिक्तिकेट Syndicate
DEMAND NOTICE [SECTION 13(2)] TO BORRO	OWER/GUARANTOR/MORTGAGOR

Demand Notice issued under Section 13(2) of the Securitization & Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act, 2002 Through Paper Pub

Borrower: Aryan Williams, No.1, 1st Floor, Laxmanan Street, Thiyagraya

Dear Sir / Madam. nder Section 13(2) of the Securitization & Reconstruction of Financial Assets & Enforcement of Security Interest Act, 2002

The undersigned being the Authorized Officer of Canara Bank, Kotturpuran Branch (hereinafter referred to as "the secured creditor"), appointed under the ecuritisation and Reconstruction of Financial Assets and Enforcement of Securit nterest Act, 2002, (hereinafter referred as the "Act") do hereby issue this notice to yo as under

That Shri.Aryan Williams (hereinafter referred to as "the Borrower") hav availed credit facility stated in the Schedule A hereunder and has entered into the ecurity agreement/s in favour of the secured creditor. While availing the sai financial assistance, you have expressly undertaken to repay the loan amount/s i accordance with the terms and conditions of the above mentioned agreements.

You (The person mentioned in schedule B) are also entered in to agreement gainst the secured assets which are detailed in Schedule B hereunde

Sche	dule-A: Details	of the credit facility/ie:	s availed by the E	Borrower
S.No.	Loan A/c.No.	Nature of Loan / Limit	Date of Sanction	Amount
1.	160000975853	Housing Loan	15.07.2024	₹ 56,71,000/-
2.	160001213567	Housing Loan	15.07.2024	₹ 14,25,000/-
assets relevated discharged discharged liabilit ₹ 71,3 Fifty € experimentice the subsection of the	s more specifica arge your liabilitie fied the debts as nder section 13(2 y of the Borrower 7,451.52 (Rupee Dne and Fifty Tw ses and costs i, failing which we ubject Act. You a wer / Guarantor se d assets detailed secured creditor.	credit facilities are duly silly described in the school was as per the terms and NPA on 15.07.2024. He can be considered on the subject Act calling towards the secured cress Seventy One Lakhs Thopaise only), together not other expenses, with a shall exercise all or any are also put on notice the shall not transfer by way din Schedule B hereund of or any other law in for or described in the simulations.	nedule hereunder, favour. Since y conditions stipulate conditions stipulate once, we hereby issing upon you to disk officion as on 22.07.3 irty Seven Thousar with further interestin sixty days from of the rights under hat in terms of se of sale, lease or of the without obtaining e to any other right	by virtue of the up had failed to do, the Bank has sue this notice to charge the entire 2024 amounts to had Four Hundred at and incidental at the date of the section 13(4) of ction 13(13) the herwise the said g written consent

Your attention is invited to provisions of sub-section (8) of Section 13 of the Act, i respect of time available, to redeem the secured assets.

Whereas the demand notice sent to you by Regd. Post / Courie

Schedule-B: Details of Secured Asset: Name of Title Holder: Aryan Williams Collateral Secruity: All that and parcel of Residential Flat, in the Flats named a Sri Harie Homes, bearing Flat No.2B, In Second Floor, with plinth Sri Harie Homes, bearing Flat No.2B, In Second Floor, with plinth area measuring 1039 sq ft., including common areas and car parking bearing No.5, including Electricity Deposit Service Connection Charges, Water And Sewerage Connections etc., with land measuring 474 sq.ft Undivided Share of land out of 2400 sq.ft in Jaya Nagar, comprised in Survey No.427/1, as per patta No.18984, New Sub-Division Survey No.427/92, situated at Perumbakkam Village, Tambaram Taluk, Kancheepuram District,,now Chengalpattu District, (Approved planning permit in PPA. No.3160/11 dated 1.10.2011, building plan permission D.Dis.No.7662/2011/4A, dated 13.10.2011) Bounded on the: North by: Land in Survey No.428, South by:24 Feet Road, East by: Plot No.19, West by: Plot No.17 and situated within the Sub-Registration District of Selaivur and Selaivur Survey No.428 and Selaivur Plot No.17 and situated within the Sub-Registration District of Selaiyur an Registration District of Chennai South

Schedule-C: Details of liability as on 22.07.2024								
Loan A/c.No.	Nature of Loan / Limit	Liability With Interest as on 22.07.2024	Rate of Interes					
160000975853	Housing Loan	₹ 56,91,327.52	11.56 (incl of penal rate					
160001213567	Housing Loan	₹ 14,46,124.00	11.56 (incl of penal rate					
	Total	₹ 71,37,451.52						
Date: 22.07.2024 Authorised Officer, Canara Bank								
	Loan A/c.No. 160000975853 160001213567	Loan A/c.No.         Nature of Loan / Limit           160000975853         Housing Loan           160001213567         Housing Loan           Total         Total	Loan A/c.No.         Nature of Loan / Limit         Liability With Interest as on 22.07.2024           160000975853         Housing Loan         ₹ 56,91,327.52           160001213567         Housing Loan         ₹ 14,46,124.00           Total         ₹ 71,37,451.52					



### **ROSSELL INDIA LIMITED**

CIN: L01132WB1994PLC063513 Registered Office: Jindal Towers, Block 'B', 4th Floor 21/1A/3, Darga Road, Kolkata - 700 017, Phone: 033 4061 6069, e-mail: corporate@rosselltea.com Website: www.rossellindia.com

### NOTICE of 30TH ANNUAL GENERAL MEETING

NOTICE is hereby given that the 30th Annual General Meeting (AGM) of Rossell India Limited (the Company) will be held on Tuesday, 20th August, 2024 at 12:00 P.M. (IST through Video Conference (VC)/ Other Audio Visual Means (OAVM) facility without physica presence of Members at a common venue, in compliance with the General Circular No 9/2023 dated 25th September, 2023 read with para 3 and 4 of the General Circular No 20/2020 dated 5th May, 2020 issued by the Ministry of Corporate Affairs (MCA) and SEB Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated 7th October, 2023 issued

In terms of the aforesaid MCA and SEBI Circulars, the Company has completed dispatc of Notice of the AGM and Annual Report of the Company, inter-alia, containing the Audited Standalone and Consolidated Financial Statements and other Statutory Reports thereo for the Financial Year ended 31st March, 2024 on 24th July, 2024 through electronic mod only to those Members, whose e-mail IDs are registered with the Company/ Registrar and Share Transfer Agent (RTA) or Depository Participants(s).

Members may kindly note that the requirement of sending physical copies of the AGM Notice has been dispensed with vide the aforesaid MCA and SEBI Circulars.

The aforesaid documents are also available at the website of the Company a www.rossellindia.com and the website of the Stock Exchanges i.e. www.bseindia.com and **www.nseindia.com** as well as the website of the National Securities Depositor Limited (NSDL), namely, www.evoting.nsdl.com.

Instruction for Remote E-voting and e-Voting during the AGM

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Genera Circulars issued by the MCA on 25th September, 2023 and Secretarial Standard on General Meetings (SS-2) issued by the Institute of the Company Secretaries of India (ICSI), the Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system (Remote e-Voting), provided by NSDL The Remote e-Voting period prior to the Meeting commences on Friday, 16th August 2024 (9:00 a.m. IST) and ends on Monday, 19th August, 2024 (5:00 p.m. IST). During this period. Members holding shares either in physical form or in dematerialized form a on Tuesday, 13th August, 2024 i.e. the cut-off date, may cast their votes electronically. The e-Voting module shall be disabled by NSDL for voting thereafter. Those Members, who will be present in the AGM through VC / OAVM facility and have not cast their votes on the Resolutions through Remote e-Voting and are otherwise not barred from doing so shall be eligible to vote through e-Voting system during the AGM. The Members who have cast their votes by Remote e-Voting prior to the AGM may also attend/participate in the AGM through VC / OAVM facility but shall not be entitled to cast their votes again. Detaile procedure for Remote e-Voting / e-Voting is provided in the Notice of the AGM.

Any persons who acquires share(s) and become a Member of the Company after dispato of the Notice and holding share(s) as of the 'cut-off date' may obtain the login ID and password as per procedure provided in the Notice for the AGM.

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) fo Shareholders and e-Voting user manual for Shareholders available at the download sectior of <a href="www.evoting.nsdl.com">www.evoting.nsdl.com</a> or call on 022 4886 7000 or send a request to Ms. Pallav Mhatre, Senior Manager, NSDL, at <a href="mailto:evoting@nsdl.com">evoting@nsdl.com</a>.

Members holding shares in physical mode and who have not yet registered/updated the email IDs. Bank account and other KYC details are requested to update the same by ending duly filled and signed Form ISR-1 or other relevant Forms, as applicable with the Registrar and Share Transfer Agent of the Company or by email at rta@cbmsl.com ranarc@cbmsl.co. Members holding shares in dematerialized mode are requested to egister/update their email IDs, Bank account and other KYC details with the relevan

Depository Participants with whom they maintain their Demat Accounts Date: 25.07.2024 N K Khurana TATA POWER DELHI DISTRIBUTION LIMITED A Tata Power and Delhi Government Joint Venture

TATA POWER-DDL Regd. Office: NDPL House, Hudson Lines, Kingsway Camp, Delhi 110 009
Tel: 66112222, Fax: 27468042, Email: TPDDL@tatapower-ddl.com
CIN No.: U40109DL2001PLC111526, Website: www.tatapower-ddl.com CORRIGENDUM / TENDER DATE EXTENTION July 25, 2024

Tender Enquiry No. Work Description	Previously Published Date	Revised Due Date & Time of Bid Submission/ Date & time of opening of bids
TPDDL/ENGG/ENQ/200001668/24-25 Purchase of Network Devices	30.04.2024	02.08.2024 at 1600 Hrs/ 02.08.2024 at 1630 Hrs
TPDDL/ENGG/ENQ/200001693/24-25 Messaging services through WhatsApp platform	02.07.2024	31.07.2024 at 1600 Hrs/ 31.07.2024 at 1630 Hrs
TPDDL/ENGG/ENQ/200001686/24-25 Implementation of Meter Data Management Solution	02.07.2024	05.08.2024 at 1600 Hrs/ 05.08.2024 at 1630 Hrs

Complete tender and corrigendum document is available on our

bsite www.tatapower-ddl.com→Vendor Zone → Tender / Corrigendum Documents

Contracts - 011-66112222

HINDUJA HOUSING FINANCE LIMITED Head Office: 167-169, Anna Salai, Little Mount, Saidapet, Chennai - 600 015 Branch Office: Zonal office: No.912, First Floor, GST Road, Tambaram Saintorium, Chennai - 600047

APPENDIX IV POSSESSION NOTICE (for Immovable Property) Whereas, The undersigned being the Authorized Officer of Hindhuja Housing Finance Limited (HHFL) under the Securitization and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 and in exercise of powers conferred under section 13/12) read with Rule 3 of the Security Interest (Enforcement) Rules 2002, Issued a Demand Notice mentioned here under and calling upon the below mentioned Borrowers / Co-Borrowers / Guarantors of our Chennai Branch to repay the amount mentioned in the notice 60 days from the date of receipt of the said notice.

receipt of the said notice. The Borrowers / Co-Borrowers / Guarantors having failed to repay the amount, notice is hereby given to the borrowers and the public in general that the undersigned has taken possession of the property described herein below in exercise of powers conferred on him under Sub-Section (4) of Section 13 of the said Act read with Rule 8 of the Security Interest Enforcement Rules, 2002 on this the below mentioned data.

The Borrower's attention is invited to provisions of sub-section (8) of section 13 of the Act, in respect of time available to redeem the secured assets.

The Borrowers / Co-Borrowers / Guarantors in particular and the public in general are hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of HHFL for an amount as mentioned herein under with interest thereon.

charge of HHFL for an amount as mentioned herein under with interest thereon.

Branch: Chennai, Borrower: Mr. Rangarajan. R, Co-Borrower: Mrs. Renuka Devi. R, both residing at No.66, 1st Floor, F2 Nibuna Flats, Lakshmi Street, Paris Nagar, Anakaputhur, Metro, Chennai, Tamil Nadu, India – 600070, Loan Account No. TNCHENGKMA00000003, Demand Notice Date: 03.05.2024 and Amount Claimed as per Demand Notice Amount Rs. 12,74,7644- along with interest hereon. Date of Possession: 24.07.2024.

Description of Property: All that piece and parcel of Vacant Land Measuring an extent of 1980 Sq.ft., bearing Plot No.66, "Lakshmi Nagar", (Approved Layout No.28 of 1966, approved by the Director of Town Planning Madras), Comprised in Survey Nos.263 & 237 Part, Patta No, 1816, as per Patta New Survey No.263/142, Situated at Village No.128, ANNAKAPUTHUR VILLAGE. Pallavaram Taluk, Chengalpet District and within the Registration District of Chennai-South and Sub Registration District of Pammal. Bounded on the: North by: 30 feet Road, South by: Plot No.67, East by: Vacant Land, West by: 16 Feet Road, Measuring on the: Northern Side : 45 Feet, Southern Side: 44 Feet, Western Side: 44 Feet. This Property Lies within the limits of Anakaputhur Municipality. Schedule "B" "Property-Mortgage Property: 417 Sq.ft. Undivided share of Land out of 1980 Sq.ft, in Schedule "A" Property, Together with Residential Flat Bearing in Flat No-F-2 in First Floor "NIPUNA FLATS", with built up of area with covered car parking (as per Property Tax receipts now Door No.P.No.66(F2), Laskhmi Nagar, Anakaputhur - 600070.

For Hinduja Housing Finance Limited, Sadhath. H, Cluster Legal Manager, Authorized Officer, Contact Nos: RLM - Sarayanabhayan.S- 9176664992, RRM - Dinesh Babu, S - 9500096714

CRM-Sarathkumar.R - 9884140523 & CLM- Sadhath.H - 7904910094

## Capital Small Finance Bank

CAPITAL SMALL FINANCE BANK LIMITED CIN: L65110PB1999PLC022634 Repd. Office: MIDAS Corporate Park, 3rd Floor, 37

G.T Road, Jalandhar -144001, Punjab INDIA Ph.: +91 - 181 - 5051111, 5052222; FAX: +91 - 181 - 5053333 E-mail: cs@capitalbank.co.in www.capitalbank.co.in NOTICE OF 25TH ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 25th Annual General Meeting ('AGM') of the Bank is scheduled to be held on Friday, August 30, 2024 at 11:00 a.m. (IST) through Vide Conferencing ('VC')/Other Audio Visual Means ('OAVM') without physical presence of th members at a common venue, pursuant to the provisions of Companies Act, 2013 ("Act read with Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosur Requirements), Regulations, 2015 read with General Circular numbers 14/2020 dated Apr 08, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 05, 2020, 02/2021 date January 13, 2021, 19/2021 dated December 08, 2021, 21/2021 dated December 14, 202 02/2022 dated May 05, 2022, 10/2022 dated December 08, 2022 and 09/2023 date September 25, 2023 issued by the Ministry of Corporate Affairs, Government of India (collectively referred as "MCA Circulars") and Master Circular Nos SEBI/HO/CFD/PoD2/CIR/P/2023/120 dated July 11, 2023, Circular No SEBI/HO/DDHS/P/CIR/2023/0164 dated October 06, 2023 and Circular No SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2023/167 dated October 07, 2023 issued by Securities and Exchange Board of India ("SEBI Circulars") to transact the business set forth in the Notice of the AGM dated, June 20, 2024

n compliance with the above said MCA Circulars & SEBI Circulars, Notice of 25th AGM alongwith the Integrated Annual Report for the Financial Year 2023-2024 including the financial statements for the year ended on March 31, 2024 ("Annual Report") will be sen only through electronic mode (by email) to those members who have registered their emai addresses with the Bank/Depository Participant/Registrar as on August 02, 2024. Member can join and participate in the 25th AGM through VC / OAVM facility only. The instructions fo oining the 25th AGM shall be provided in the Notice of 25th AGM. Members participatin through the VC / OAVM facility shall be counted for the purpose of reckoning the quorun under section 103 of the Act. The Notice of 25th AGM and the Annual Report will also be nade available on the website of the Bank (www.capitalbank.co.in) and the website of Stock Exchanges i.e., BSE Limited (www.bseindia.com) and National Stock Exchange of ndia Limited (www.nseindia.com).

The members are requested to register their e-mail address in respect of demat holdings with their respective Depository Participant by following the procedure prescribed by the

The Members holding shares in physical mode and who have not registered/updated the -mail addresses with the Bank can register their e-mail address by sending the request t RTA at rnt.helpdesk@linkintime.co.in in Form ISR – 1. The said form may be downloade

rom the website of RTA i.e., https://linkintime.co.in. The members who have not registered their e-mail addresses can cast their vote through

remote e-voting prior to AGM or through the e-voting system during the meeting by followin the procedure as shall be prescribed in the Notice of 25th AGM. The schedule of remote e oting is as under: Description Date & Time

mmencement of remote voting through electronic means	Tuesday, August 27, 2024 at 09:00 A.M				
nclusion of remote voting through electronic means	Thursday, August 29, 2024 at 05:00 P.M				
nembers may further note that the Board of Directors of the Bank at its meeting held on					

May 09, 2024 had recommended a Final Dividend of Rs. 1.20 per Equity Share of the Bank naving face value of Rs. 10/- each (i.e., 12% of face value) out of the net profit for the Financial Year ended on March 31, 2024. The Record date for the purpose of the fina dividend is Friday, August 16, 2024. The final dividend, once approved by the members a he 25th AGM, will be paid within the statutory timelines electronically through various onlin ransfer modes to those members who have updated their bank account details. Dividen will be paid after deduction of applicable tax at source at prescribed rates.

For the purpose of receiving dividend directly in the Bank Accounts through Electron Clearing System (ECS) or any other permitted mode, the members holding shares i physical mode are requested to register/update their Bank Account details by sending nysical request to Bank's RTA alongwith cancelled cheque in original and self-atteste copy of PAN Card. Further, the members holding shares in dematerialised mode ar equested to register/update their Electronic Bank Mandate & KYC details with the

espective Depository Participants. For members who have not updated their bank account details, dividend warrants/demand drafts/cheques will be sent to their registered address. All communications / queries in this respect should be addressed to RTA, Link Intime India Private Limited at rnt.helpdesk@linkintime.co.in. The above information is being issued for the information and benefit of all the members of he Bank and in compliance with the MCA and SEBI Circulars as amended from time to time

Amit Sharma Place: Jalandhar Membership No. FCS 10888, Company Secretary

For Capital Small Finance Bank Limited Date: July 24, 2024

Con

Con

Director (Finance) and Company Secretary Place: Kolkata

### தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

# மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாம்; தி.நகரில் மா.சுப்பிரமணியன் துவக்கினார்

சென்னை, ஜூலை 25– நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் அமைச்சர் இன்று சென்னை கோடம்பாக்கம் மண்டலம். தியாகராய நகர். ஸ்ரீராம் பேட் பகுதியில் நடைபெற்ற நோய்களுக்கான மழைக்கால முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி பொதுமக்களுக்கு நோய்த்தடுப்பிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் யாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கடந்த 3 ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டை பொறுத்தவரை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 10,000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டு, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என்ற வகையில் 26,000 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மிகப்பெரிய அளவில் நோய் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று வரை 6,565 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பன்றிக் காய்சலினால் 390 பேரும், புளு காய்ச்சலினால் 56 பேரும், எலிக் காய்ச்சலினால் 1,481 பேரும், உன்னி காய்ச்சலினால் 2,639 பேரும், வெறி நாய்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் 22 பேரும், மஞ்சள் காமாலையினால் 1750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பன்றிக் காய்ச்சல், புளு காய்ச்சல், எலிக் காய்ச்சல், உன்னி காய்ச்சல், மஞ்சள் காமாலையினால் உயிரிழப்புகள் இல்லை, டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையினை காரணமாகவும், அவர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததன் காரணமாகவும், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

#### நடமாடும் பள்ளி மருத்துவ குழுக்கள்

தியாகராய தொகுதிக்குட்பட்ட சி.ஐ.டி நகரில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ தொடங்கி வைக்கப்பட்டு வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மாற்றங்களின் பருவநிலை பாதிப்புகளை ஏற்படும் குறைப்பதற்காக மருத்துவ முகாம்கள் வருகிறது. வகையில், 476 நடமாடும் மருத்துவ குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் பணி



யாற்றிக்கொண்டிருக்கின்றனர். அதேபோல் 805 RBSK என்று <u>நடமாடும்</u> குழுக்கள் பள்ளி மருத்துவ இயங்கி வருகின்றது. தெருவிலோ, ஏதாவது ஒரு சிற்றூரிலோ அல்லது ஏதாவது ஒரு மலைக் கிராமத்திலோ மூன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டால், அங்கே உடனடியாக மருத்துவ முகாம்கள் நடத்தும் வகையில் இந்த குழுக்கள் இயங்கி வருகிறது.

பொறுத்தவரை தமி<u>ழ்</u>நாட்டை தனியார் அரசு மற்றும் மருத்துவமனைகளில் தினசரி காய்ச்சல் கண்டவர்களுடைய பெறப்பட்டு வருகிறது. அப்படி பெறப்பட்ட அறிக்கைகளை எந்த வகையான காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொசுப் புழு உற்பத்தியாவதை தடுக்கும் நடவடிக்கைக**ள்** எடுக்கப்பட்டு வருகிறது**.** 22,384 தற்காலிக பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு அன்றாடம் புகை மருந்து அடிப்பது, கொசு மருந்து தெளிப்பது, அபேட் தெளிப்பது போன்ற பல்வேறு கொசுப் புழுக்களை தடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள்.

#### 16,005 புகை மருந்து அடிக்கும் இயந்திரம்

தமிழ்நாட்டில் 16,005 புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளது. அதற்கு தேவையான மருந்துகள் குறிப்பாக பைரித்திரம் லிட்டர், மாலத்தியான் 17,816 லிட்டர் மற்றும் டெமிபாஸ் 33,446 லிட்டர் கையிருப்பில் உள்ளது. கொசுத்தடுப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்புகள் யாருக்கேனும் தன்னிச்சையாக

மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். யாருக்கேனும் உதவி அவசா 104, போன்ற அவசர எண் உதவிகளை நாடவேண்டும்.

#### நிபாவைரஸ்: சபேர்பலி

கடந்த வாரம் கேரள மாநிலத்தில் வைரஸ் பாதிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. உடனடியாக முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு மற்றும் தமிழ்நாடு ഒരുതരാക്കുണ பாதுகாக்கும் பணியில் பொது சுகாதாரத் துறை கொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் இருந்து வரும் போக்குவரத்து வாகனங்கள், பேருந்துகள், கார்கள் போன்ற அனைத்து வாகனங்களையும், பயணிகளை பரிசோதிக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு

குறிப்பாக நடுங்கனி, சோழடி, தளுர், நம்பியார்குன்னு, பட்டாவயல் போன்ற இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பகள் தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, துணைமேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையாளர் வி.ஜெய்சந்திர பானுரெட்டி, மத்திய வட்டார் துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், நியமனக் குழு உறுப்பினர் ராஜா அன்பழகன், மண்டலக்குழுத் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுப்பிரமணி பொது சுகாதாரத் துறை இயக்குநர் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி, மாநகர அலுவலர் எம்.ஜெகதீசன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து

### கர்நாடக சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்ளிருப்பு போராட்டம்: சித்தராமையாவுக்கு நெருக்கழ

பெங்களூர், ஜூலை 25– கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (முடா) ஊழல் குறித்து சட்டசபையில் அனுமதி கோரியும், . முதல்மைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக், பாஜக மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா உள்பட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

எம்.எல்.ஏ.க்களுக்கு பாஜக மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

சட்டசபை**க்**கு படுக்கைகளுடன் வந்த சில எம்எல்ஏக்கள் அங்கேயே உறங்கினர். மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் நாராயணசாமி தலைமையில் எம்.எல். சி.க்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநில பாஜக எக்ஸ் பகிரப்பட்டுள்ள தளத்தில<u>்</u> காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. போராட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பி.ஒய்.விஜயேந்திரா

தெரிவித்திருப்பதாவது:-முதல்வர் சித்தராமையா மைசூரு முடா ஊழலை கண்டித்தும், அவரை பதவி விலகக் கோரியும் ஏற்படுத்தாத அரசுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வால்மிகி ஊழலை தொடர்ந்து முடா மூலம் சட்டவிரோதமாக 14 மனைகளை முதல்வரின் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழலில் தந்தையான சித்தராமையா, முதல்வர் கண்ணியத்தையும், பதவியின் கவுரவத்தையும் கெடுத்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டசபை, மேல்சபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் வேளையில், முதல்வர் சித்தராமையா, நேற்று மாலை திடீரென கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பேசினார். 20 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. மேம்பாட்டு அப்போது, வால்மீகி ஆணைய முறைகேடு, 'மூடா' முறைகேடு தொடர்பாக கவர்னருக்கு

மைசூரில் மாற்று ஒதுக்குவதில் பெரிய அளவிலான ஊழலில் மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (முடா) ஈடுபட்டுள்ளதாக கன்னட ஊடகக்கில் சமீபக்கில் செய்தி வெளியாகி இருந்தது. முதலமைச்சர் மனைவி பார்வதிக்கும் மாற்று நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் ரூ. 3,800 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த நகர்ப்புற ஆணையங்களின் ஆணையர் ஆர்.வெங்கடாசலபதி தலைமையில் மாநில அரசு குழு அமைத்துள்ளது

### கடலில் குறைந்து வரும் ஆக்சிஜன்: கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து?

கடலில்ஆக்சிஜன்அளவுகுறைந்து வருவதால், மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு கடல்வாம் ஆபத்து ஏற்பட்டள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

பூமியில் அண்மை காலமாக பல்வேறு காரணங்களால் பருவநிலை உலகம் மாற்றத்தை சந்தித்துக் கொண்டி ருக்கும் நிலையில். எதிர்காலத்தில் நீர்நிலைகளில<u>்</u> உயிரினங்களே வாழ முடியாத நிலை உண்டாகும் ஆபத்து உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் 75 சதவீதம் சூழப்பட்டுள்ள பகுதி கடலால் நிலையில், கடலில் ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் உலகின் பெரும்பகுதி தண்ணீராக உள்ள கடல் இருந்தாலும்

நியூயார்க், ஜூலை 25– நன்னீர் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

நன்னீர், கடல் நீர் என எதில் உயிரினங்கள் வாழ்ந்தாலும் அவற்றிற்கு முக்கியமானதாக உள்ளது.

நீர்நிலைகளில் வாழும் உயிரினங்கள் ஆக்ஸிஜன்களை நீரில் உள்ள . செவில்கள் போன்ற பகுதிகளால் வாழ்கின்றன. சுவாசித்து உயிர் ஆனால் அண்மை நீர்நிலைகளில் உள்ள நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தால் வாழும் உயிரினங்கள் சரியான அளவ ஆக்ஸிஜன் கிடைக்காமல் மொத்தமாக அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

## \*Butterfly®

#### பட்டர்பிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிடெட்

CIN No:L28931TN1986PLC012728

பதிவு அலுவலகம்: 143, புதுப்பாக்கம் கிராமம், வண்டலூர் - கேளம்பாக்கம் ரோடு, கேளம்பாக்கம் - 603 103 Phone: 044-49005154; Email: cs@butterflyindia.com; Website: www.butterflyindia.com

30 ஜூன், 2024–ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள் அறிக்கை செபி (LODR) ஒழுங்குமுறைகள் 2015ன் ஒழுங்குமுறை 47(1)(b) ஐப் பார்க்கவும்

					ரூ. லட்சத்தில்
		மு	டிந்த காலாண்டு	)	முடிந்த ஆண்டு
வ. எண்.	விவரங்கள்	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
616001.	eureu y paro en	தணிக்கை செய்யாதது	தணிக்கை யானது	தணிக்கை செய்யாதது	தணிக்கை யானது
1	செயல்பாடு மூலம் மொத்த வருமானம்	18,170.47	16,638.20	21,898.16	93,128.25
2	காலத்திற்கான நிகர லாபம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	352.16	(2,460.45)	1,566.04	774.40
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	352.16	(2,671.99)	1,566.04	562.86
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம் (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	251.83	(1,976.45)	1,473.03	738.98
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம் (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது)	239.01	(2,000.77)	1,453.26	654.48
6	சம பங்கு மூலதனம்	1,787.96	1,787.96	1,787.96	1,787.96
7	கடந்த ஆண்டு தணிக்கையான பேலன்ஷீட்டில் குறிப்பிட்டுள்ளபடி ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக)	பொருந்தாது	பொருந்தாது	பொருந்தாது	27,350.74
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/—) (ரூபாயில்) காலாண்டு மற்றும் அரையாண்டு உடன் முடிந்த காலங்களுக்கான வருடாந்திரம் அல்ல அ) அடிப்படை ஆ) பலமிழந்தது	1.41 1.41	(11.05) (11.05)	8.24 8.24	4.13 4.13

காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்ச்

இணையதளங்கள் www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.butterflyindia.comல் உள்ளது. 2. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கு நடைமுறைகள் மற்றும் கோட்பாடுகள் மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கம்பெனிகள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) விதிகள் 2015ன்படி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்டர்பிளை காந்திமதி அப்ளையன்சஸ் லிமிடெட் காளீஸ்வரன் அருணாசலம்

ramco

### சிவகாசியில் காதல் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக் பாண்டி (26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி குமாரி (22) என்பவரைக் காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு நந்தினி குமாரியின் அண்ணன்கள் தனபாலன், பாலமுருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி கார்த்திக் பாண்டியும் நந்தினி குமாரியும் கடந்த மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகு இருவரும் அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில்

அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் பாண்டி சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். பைக்கில் வந்த சிலர் கார்த்திக்பாண்டியை வழிமறித்து அரிவாள் ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக் பாண்டி, நந்தினி வேலை செய்த கடையின் முன்பே நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கணவர் அரிவாளால் வெட்டப்பட்டதை அறிந்து சூப்பர் மார்க்கெட்டில் இருந்து நந்தினி அலறியபடி ஓடிவந்தார். கணவரின் உடலை பார்த்து கதறினார். போலீசார் கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த ஆணவ படுகொலை தொடர்பாக பாலமுருகன், தனபாலன் மற்றும் சிவா ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.



### INDUS FINANCE LIMITED

REGD Office: "KOTHARI BUILDINGS", 4TH FLOOR, 114, M.G.ROAD, NUNGAMBAKKAM, CHENNAI - 600 034. Ph: 044-28331310 Email: contact@indusfinance.in

(CIN No. L65191TN1992PLC022317) EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30.06.2024

				Rs. In Lakhs
		Year ended		
Particulars	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
	<b>Un-Audited</b>	Audited	Un-Audited	Audited
Total income from operations (Gross)	91.67	185.47	66.69	398.99
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and Extraordinary Items)	4.80	84.17	23.29	136.92
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and Extraordinary Items)	4.80	36.11	23.29	88.85
Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and Extraordinary Items)	4.80	22.25	23.29	74.99
Total Comprehensive Income for the period (Comprising Profit / Loss for the period (after tax) and other comprehensive Income (after tax))	173.71	-66.73	57.81	375.66
Paid up Equity Share Capital of Rs. 10/- each	925.83	925.83	925.83	925.83
Reserves (excluding Revaluation Reserve)				
Earnings Per Share (of `Rs.10/- each) (for continuing and				
discontinued operations)				
Basic (in Rs.):	0.05	0.24	0.25	0.81
Diluted (in Rs.):	0.05	0.24	0.25	0.81

1. The above is an extract of the detailed format of the Financial Results for the Quarter ended on 30th June 2024 filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Reguirements) Regulations 2015. The full formats of the Financial Results were reviewed by the Audit Committee and approved at the Meeting of the Board of Directors of the Company at the Meeting held on 24th July, 2024 and the same is available on the Stocl Exchange website. (www.bseindia.com) and Company's Website www.indusfinance.ii

For INDUS FINANCE LIMITED Place: Chennal Sd/-Bala Venckat Kutti Chairman - Din No. 00765036 Date: 24-07-2024

### ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெ

தேதி : ஜூலை 24, 2024

பதிவு அலுவலகம்: 47, பிஎஸ்கே நகர், ராஜபாளையம்–626 108.

கார்ப்பரேட் அலுவலகம்: 64, சர்தார் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை–600 113.

ஜூன் 30, 2024–ல் முடிந்த காலாண்டுக்கான ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

CIN: L72300TN1997PLC037550 E-mail: investorRelations@ramco.com Website: www.ramco.com

Ì			முடிந்த காலாண்டு						முடிந்த ஆண்டு			
			ஜூன் 30, 2024 மார்ச் 31			1, 2024 ஜூன்		30, 2023	மார்ச் 31, 2024			
		விவரங்கள்	தணிக்கையாகாதது		தணிக்கையானது (குறிப்பை பார்க்க)		தணிக்கையாகாதத		து தணிக்கையானது			
			Rs. Mln.	USD Mln.	Rs. Mln.	USD Mln.	Rs. Mln.	USD Mln.	Rs. Mln.	USD Mln.		
	1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	1,382.55	16.67	1,323.40	16.00	1,399.42	17.13	5,298.93	64.41		
	2.	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு அயிட்டத்திற்கு முன்)	(182.49)	(2.20)	(208.96)	(2.49)	(483.03)	(5.91)	(2,437.26)	(29.63)		
	3.	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)(விலக்கு அயிட்டத்திற்கு பின்)	(182.49)	(2.20)	(208.96)	(2.49)	(483.03)	(5.91)	(2,437.26)	(29.63)		
	4.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டத்திற்கு பின்)	(195.56)	(2.36)	(229.85)	(2.75)	(468.04)	(5.73)	(2,416.72)	(29.38)		
	5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்குப் பின்) உள்ளடக்கியது)	(195.83)	(2.40)	(184.35)	(2.31)	(420.34)	(5.08)	(2,361.65)	(29.44)		
	6.	சம பங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/–)	355.24	6.65	354.55	6.64	352.75	6.62	354.55	6.64		
	7.	நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள ரிசர்வுகள் (மறுமதிப்பீடு நீங்கலான ரிசர்வுகள்)							2,759.14	30.88		
	8.	. காலத்திற்கான ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அயிட்டத்திற்கு முன் மற்றும் பின்) ரூபாய் மற்றும் அமெரிக்க டாலரில் ஒவ்வொன்றும் ரூ.10 (வருடாந்திரம் ஆண்டு கணக்கிற்கு மட்டும்)										

SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளத காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் கம்பெனியின் இணையதளம் www.ramco.com மற்றும் பிஎஸ்இ இணையதளம் www.bseindia.com மற்றும் என்எஸ்இ இணையதளம் www.nseindia.com—ல் உள்ளது ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட், இத்தியா ("கம்பெனி"), அதன் துணை நிறுவனங்கள் (ஒன்றாக 'குழு' என்று குறிப்பிடப்படுகிறது) மற்றும் அதன் அசோசியேட்டின் மேற்கண்ட ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் தணிக்கை குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு ஜூலை 24, 2024 அன்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பொருந்தகூடிய விதிகள் மற்றும் கம்பெனிகள் சட்டம் 2013 பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இந்திய கணக்கியல் தர நிலைகள் (இன்ட் ஏஎஸ்)ன் படி ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குழுமத்தின் ஜூன் 30, 2024ல் முடிந்த காலாண்டிற்கான ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளை சட்ட தணிக்கையாளர்கள் தணிக்கை மேற்கொண்டு

அவர்களது மாற்றப்படாத ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். ஜூன் 30, 2024–ல் முடிந்த காலாண்டுக்கான கம்பெனியின் தனியான நிதிநிலை முடிவுகளின் முக்கிய விவரம்

ரூ. மில்லியன									
Ī		முடிந்த காலாண்டு			முடிந்த ஆண்டு				
١	, , , , , , , , , , , , , , , , , , ,	ஜூன் 30,2024	மார்ச் 31, 2024	ஜூன் 30,2023	மார்ச் 31, 2024				
١	விவரங்கள்	தணிக்கையாகாதது	தணிக்கையானது	தணிக்கையாகாதது	தணிக்கையானது				
ı			(குறிப்பை பார்க்க)						
	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	668.56	830.65	656.00	2,756.67				
١	வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்)	(211.78)	(24.00)	(329.77)	(1,196.42)				
١	வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்)	(201.40)	(20.75)	(312.36)	(1,131.70)				
١	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்)								
- 1	மற்றும் தொ விரிவான வருமானம் (வரிக்குப் பின்) உள்ளடக்கியது	(201.77)	(26.43)	(313 39)	(1 143 71)				

நடப்பு காலத்திற்கான கணக்குகளுடன் ஒப்பிட எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் கடந்த கால கணக்குகளுடன் மறுவகைபடுத்தப்பட்டுள்ளன. மார்ச் 31, 2024ல் முடிந்த காலாண்டு கணக்குகள் மார்ச் 31, 2024–ல் முடிந்த முழு நிதி ஆண்டுக்கான தணிக்கையான முடிவுகள் மற்றும் டிசம்பர் 31, 2023ல் முடிந்த மூன்றாவது காலாண்டுக்கான வெளியிடப்பட்ட கணக்குகள் இடையே சமல் செய்யப்பட்டவையாகும்.

> குழு உத்தரவுப்படி ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்டிற்காக P.V. அபினவ் ராமசுப்பிரமணியம் ராஜா முழு நேர இயக்குனர்

இடம்: சென்னை தேதி: ஜூலை 24, 2024